

## ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி

### ஏழாம் திருமொழி - கருப்பூரம் நானாமோ பாஞ்சசன்னியத்தைப் பத்மநாபனோடும் சுற்றமாக்குதல்

- \*\* கருப்பூரம் நானாமோ? \* கமலப்பூ நானாமோ? \*  
திருப்பவளச் செவ்வாய் தான் \* தித்தித்திருக்குமோ? \*\*  
மருப்பொசித்த மாதவன் தன் \* வாய்ச் சுவையும் நாற்றமும் \*  
விருப்புற்றுக் கேட்கின்றேன் \* சொல் ஆழி வெண்சங்கே! 1
- கடலில் பிறந்து \* கருதாது \* பஞ்சசன்னன்  
உடலில் வளர்ந்து போய் \* ஊழியான் கைத்தலத்  
திடரில் \*\* குடி ஏறித் \* தீய அசுரர் \*  
நடலைப் பட முழங்கும் \* தோற்றத்தாய் நற்சங்கே! 2
- தட வரையின் மீதே \* சரற்கால சந்திரன் \*  
இடையுவாவில் வந்து \* எழுந்தாலே போல \*\* நீயும்  
வடமதுரையார் மன்னன் \* வாசுதேவன் கையில் \*  
குடி ஏறி வீற்றிருந்தாய் \* கோலப் பெரும் சங்கே! 3
- சந்திர மண்டலம் போல் \* தாமோதரன் கையில் \*  
அந்தரம் ஒன்றின்றி \* ஏறி அவன் செவியில் \*\*  
மந்திரம் கொள்வாயே போலும் \* வலம்புரியே! \*  
இந்திரனும் உன்னோடு \* செல்வத்துக்கேலானே 4
- உன்னோடு உடனே \* ஒரு கடலில் வாழ்வாரை \*  
இன்னார் இனையார் என்று \* எண்ணுவார் இல்லை காண் \*\*  
மன் ஆகி நின்ற \* மதுசூதன் வாய் அமுதம் \*  
பன்னாரும் உண்கின்றாய் \* பாஞ்சசன்னியமே! 5
- போய்த் தீர்த்தம் ஆடாதே \* நின்ற புணர் மருதம் \*  
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே \* ஏறிக் குடி கொண்டு \*\*  
சேய்த் தீர்த்தமாய் நின்ற \* செங்கண்மால் தன்னுடைய \*  
வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் \* வலம்புரியே! 6
- செங்கமல நாண்மலர் மேல் \* தேனுகரும் அன்னம் போல் \*  
செங்கட் கருமேனி \* வாசுதேவனுடைய \*\*  
அங்கைத் தலம் ஏறி \* அன்ன வசம் செய்யும் \*  
சங்கரையா! உன் செல்வம் \* சால அழகியதே 7
- உண்பது சொல்லில் \* உலகளந்தான் வாய் அமுதம் \*  
கண்படை கொள்ளில் \* கடல்வண்ணன் கைத்தலத்தே \*\*  
பெண்படையார் உன் மேல் \* பெரும் பூசல் சாற்றுகின்றார் \*  
பண்பல செய்கின்றாய் \* பாஞ்சசன்னியமே! 8

பதினாறாம் ஆயிரவர் \* தேவிமார் பார்த்து இருப்ப \*  
மது வாயில் கொண்டாற் போல் \* மாதவன் தன் வாய் அமுதம் \*\*  
பொதுவாக உண்பதனைப் \* புக்கு நீ உண்டக்கால் \*  
சிதையாரோ உன்னோடு? \* செல்வப் பெரும் சங்கே!

9

\*\* பாஞ்சசன்னியத்தைப் \* பற்பநாபனோடும் \*  
வாய்ந்த பெரும் சுற்றம் \* ஆக்கிய வண்புதுவை \*\*  
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் \* கோதை தமிழ் ஈரைந்தும் \*  
ஆய்ந்து ஏத்த வல்லார் \* அவரும் அணுக்கரே

10

**ஆண்டாள் திருவடிகளே சரணம்**

---